

பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை வர்த்தகம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவியை வழங்கும் தீர்மானம் இந்த திட்டத்தின்கீழ் முதலாவது தொகுதி அரிசி வெகுவிரைவில் இலங்கையை வந்தடைய உள்ளது. அதேபோல, இவ்வருடத்தின் ஜனவரி முதல் பகுதியில் பரிமாற்றம் 400 மில்லியன் அமெரிக்க டாலர், ஆசிய கணக்குத் தீர்வக ஒன்றியம் 515 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுப்பனவு இந்தியாவால் வழங்கப்பட்டிருந்தது. 2022 முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கான இந்தியாவின் ஆதரவானது 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்.

5. இலங்கையின் அவசர தேவையினை கருத்தில்கொண்டு கடனுதவிகளை துரிதமாக தீர்மானிப்பதற்கு அவற்றினை அமுல்படுத்துவதற்கு இந்தியா கடுமையான உழைப்பினை மேற்கொண்டிருந்தது.

6. இலங்கையில் துறைமுகம், புதுப்பிக்கத்தக்க சக்தி, உற்பத்தித்துறை போன்ற முக்கிய துறைகளில் இந்திய முதலீட்டினூடாக முதல் நீண்ட கால வரையான ஆளுமை உருவாக்கத்திற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்க வருகின்றது.

கொழும்பு
02 டிசம்பர் 2022